

மன்றப்பொருள்.. 1

இந்நகராட்சி அலுவலகத்திற்கு 2018-19 ஆம் ஆண்டிற்கு தேவைபடுகின்ற படிவங்கள், பதிவேடுகள், எழுது பொருட்கள் மற்றும் கணினி சாதனங்களை அவ்வப்போது தேவைக்கேற்ப அரசு அனுமதி பெற்றுள்ள தமிழ்நாடு பல்நோக்கு சேவை தொழிற் கூட்டுறவு சங்கம் லிட், திருச்சிராப்பள்ளி நிறுவனத்தில் கொள்முதல் செய்வதற்கான தொகை வழங்குவதற்கும், 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருட்கள் வழங்குவதற்கான உத்தேச செலவினம் ரூ. 6.00 இலட்சத்திற்கும் மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது.

அலுவலககுறிப்பு.

1. மன்றம் ஒப்புதல் வழங்கலாம்.
2. மேற்படி செலவினத்தை நகராட்சி வருவாய் மற்றும் மூலதனநிதியில் மேற்கொள்ளவும் மன்றம் அனுமதி வழங்கலாம்.

தீர்மானம் எண். 105 அனுமதிக்கப்பட்டது

மன்றப்பொருள்.. 2

செங்கோட்டை நகராட்சியின் 2017-2018 ஆம் ஆண்டின் ஊறுளுளு இணையவழி ஆண்டுக் கணக்கினை முடித்திடவும், அதன்படி உள்ளாட்சி நிதி தணிக்கைக்கு சமர்ப்பிக்கவும் ஏதுவாக கணக்கு நிபுணத்துவம் பெற்றவர் அல்லது தனியார் பட்டய கணக்கர் மூலமாக 2019-2020 வரையிலான காலத்திற்கு ஏற்படுத்திக்கொள்ள நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் கடிதம் ந.க.எண். 22503/2015 பிஐ நாள். 15.02.2016-ன் கடிதத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ள தெளிவுரையின்படி மூன்று மாத காலத்திற்கு தனியார் மூலமாக கணக்கினை முடித்து அதனை உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு சமர்ப்பித்து சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேன்படி இந்நகராட்சியின் 2017-2018 ஆம் ஆண்டு கணக்கு திரு. ராஜாமணி முன்னாள் மேலாளர் மற்றும் கணக்கு நிபுணத்துவம் பெற்றவரால் முடிக்கப்பட்டு தணிக்கை முடிவு பெற்றுள்ளது எனவே, அதற்கான செலவினம் மற்றும் ஒளிநகல் எடுத்து அதனை பைண்டிங் வருவாய் நிதி மற்றும் குடிநீர் ஆக 10 புத்தகங்கள் செலவினம் ஆக மொத்த செலவினம் ரூ. 26,750/- மன்ற அனுமதிக்கு வைக்கப்படுகிறது.

அ.கு.. 1) நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை அவர்களின் கடிதம் ந.க.22503/2015 பிஐ நாள். 15.02.2016 வழங்கப்பட்ட தெளிவுரையின் படி இச்செலவினம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

2) எனவே, இச்செலவினத்தினை வருவாய் மற்றும் மூலதன நிதி மூலமாக மேற்கொள்ள அனுமதிக்கலாம்.

(ந.க.எண். 322/2018/பி1)

தீர்மானம் எண். 106 ஒப்புதல் அளிக்கப்பட்டது

பொருள்..3

செங்கோட்டை நகராட்சி வார்டு 11 வல்லம் ரோடு உரக்கிடங்கு வளாகத்தில் ரூ. 260.00 இலட்சம் மதிப்பீட்டில் 20 KLD கொள்ளளவு கொண்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய அமைக்க நகர்மன்ற தீர்மானம் எண். 96 நாள். 15.12.2018ன் ஒப்புதல் வழங்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 09.01.2019 அன்று வரப்பெற்ற விலைப்புள்ளிகளின் விபரம் மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வேண்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ. எண்	பணியின் விபரம்	மதிப்பீட்டுத் தொகை (ரூ.லட்சத்தில்)	ஒப்பந்தக்காரர் பெயர்	ஒப்பந்தப்புள்ளி விகிதம்
1	வார்டு 11 வல்லம் ரோடு உரக்கிடங்கு வளாகத்தில் ரூ. 260.00 இலட்சம் மதிப்பீட்டில் 20 KLD கொள்ளளவு கொண்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்	260.00	திரு.ஏ.முத்தையா சாமி, துவரங்காடு	6.34 % மதிப்பிட்டை விட கூடுதல்
			திரு.எஸ்.பரமசிவன் அரியப்பப்பிரம்	0.70 % மதிப்பிட்டை விட குறைவு

அலுவலக குறிப்பு..

மேற்கண்ட 2 ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த பட்ச விலை விகிதமாக 0.70 % மதிப்பிட்டை விட குறைவாக ஒப்பந்தப்புள்ளி கொடுத்துள்ள திரு.எஸ்.பரமசிவன் என்பவரது ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் வழங்கலாம்.

தீர்மானம் எண். 107 குறைந்த ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டது